



தகவல்

அடிமீ உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 04.11.2020

முன்னிலை

திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA3895/F/2020

திரு T.A.ராஜேந்திரன்

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(விழுப்புரம்) லிமிடெட்,
எண்.3/137, சாலாமேடு, வழுதரெட்டி அஞ்சல்,
விழுப்புரம் மாவட்டம் - 605 602.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	23.12.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	10.02.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	11.05.2020

ஆணை

இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (04.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு T.A.ராஜேந்திரன் பங்கேற்கவில்லை. பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், எண்.3/137, சாலாமேடு, வழுதரெட்டி அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் பங்கேற்றார்.

2. மேல்முறையீட்டாளர் 23.12.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், 30.08.2019ல் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு எண்.1820ல் தெரிவிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் குறித்த கோரிக்கை மீது நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் லிமிடெட், பொது மேலாளருக்கான அலுவலர் 13.09.2019 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் மேற்படி நடவடிக்கையின் ஆணை (கோப்பின்) ஒளி நகலை தகவலாக வழங்கக்கேட்டு பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், எண்.137, வழதரெட்டி அஞ்சல், விழுப்புரம் என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 13.09.2019 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தான் கோரிய தகவலுக்கு சரியான தகவல் வழங்காததால் மேல்முறையீட்டாளர் 10.02.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், எண்.137, வழதரெட்டி அஞ்சல், விழுப்புரம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்காததால் மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவலை வழங்க உத்தரவிடுமாறு கோரி 11.05.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (04.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் சார்பாக தொலைபேசி வாயிலாக ஆஜரான அவரது மகன் பொதுத் தகவல் அலுவலர் தவறான தகவலை வழங்கியுள்ளதாகவும் சரியான தகவலைப் பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று வழங்குமாறும் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளருக்கு 13.09.2019 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளதாகவும் ஆணையம் உத்தரவிட்டால் விரிவான தகவலை வழங்குவதாக தெரிவித்தார்.

6. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்கையில் மேல்முறையீட்டாளருக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கின்றது :-

- மேல்முறையீட்டாளர் 23.12.2019 தேதியிட்டு கோரிய தகவல்களை முழுமையாகவும், விரிவாகவும் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
- மேல்முறையீட்டாளர் 23.12.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கோரியுள்ள தகவலை வழங்கத்

தவறும்பட்சத்தில் பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20 (1)-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஆணையம் எச்சரிக்கின்றது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA3895/F/2020

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/ கிளை மேலாளர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(விழுப்புரம்) லிமிடெட்,
எண்.3/137, சாலாமேடு, வழுதரெட்டி அஞ்சல்,
விழுப்புரம் மாவட்டம் - 605 602.

மனுதாரர்

திரு T.A.ராஜேந்திரன், த/பெ. அப்பர்சாமி,
எண்.205, மெயின் ரோடு,
திருத்துறைப்பூண்டி & அஞ்சல்,
பண்டூட்டி வட்டம், கடலூர் மாவட்டம் - 607 205.

Copy to: Judgement File/ Spare.
SM/ PC-17.11.2020